



**Proceedings of the Commissioner  
Coimbatore Municipal Corporation, Coimbatore.**

**Present:** DR.K.VIJAYAKARTHIKEYAN, IAS

Online Application No.: 0622/17/W

Date : 29/1/2018

B.A No. : BA/0026/2018/MH1/W

B.L No.

: BL/0010/2018/MH1/W

LPA ROC No : 656/2015/2016-2

PP No

: 260 "A, 23" / 2017

**Building License**

**Sub :** Building License – Coimbatore City Municipal Corporation Construction of New Constructed Building at Door No. / Plot No.: 263B in Approved Layout With LPADTP No / Regularised layout No.: LPA APPROVAL NO- 656/2015/LPA-2, SF No.: SF: NO: 493/1, TS No.: TS WARD NO- P(16) TS BLOCK- 12 TS NO- 36/2, in TELUNGUPALAYAM VILLAGE Village/Locality, DR.AMBETHKAR ROAD, VELANDIPALAYAM Street, Nearest Landmark : - , Coimbatore – approval of Building Plan License issue regarding.

**Ref :** 1. Application of Thiru/Tmt. : A.Guruswamy Pandian (1) M/S.TRISQUARE PROPERTIES PVT LTD (A.LEO JOHN & A.MOHAMMED SHAFI) (POWER OF ATTORNEY) (2) dated 4/12/2017

2. Technical Approval Date : 25/1/2018 .

**ORDER**

Building Permission is granted to Thiru : A.Guruswamy Pandian (1) M/S.TRISQUARE PROPERTIES PVT LTD (A.LEO JOHN & A.MOHAMMED SHAFI) (POWER OF ATTORNEY) (2) to construct New Constructed Building at Door No. / Plot No.: 263B in Approved Layout With LPADTP No / Regularised layout No.: LPA APPROVAL NO-656/2015/LPA-2, SF No.: SF: NO: 493/1, TS No.: TS WARD NO- P(16) TS BLOCK- 12 TS NO- 36/2, in TELUNGUPALAYAM VILLAGE Village/Locality, DR.AMBETHKAR ROAD, VELANDIPALAYAM Street, Nearest Landmark : - , Coimbatore as per approved plan for 3 years from 25/1/2018 to 20-11-2020 subject to the condition as detailed below.

Number of Dwelling = 24

Total Number of Floors = 1Stilt + 4

Height of the Building = 17.00 (Mtr)

Total Floor Area = 3659.8 (Sq.Mtr)

PIN Code of the location = 641041

Budget Code	Charges Head	Amount	Account Number	IOB Challan Number	Challan Paid Date
1019	License Fees	235,400.00	322600	24484180	8/1/2018
1043	Debris Fees	39,500.00			
1045/3	Application Fee	85.00			
1054	Attested copy fees	320.00			
1045	Other	100.00			
4020 (1)	Security Deposit	274,575.00	333800	24463387	8/1/2018
1081/3	Under Ground Drainage fees	200,000.00	322700	24463411	8/1/2018
4050/2	Labour Welfare Fund	476,130.00	333700	24485046	8/1/2018



கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் (பொறுப்பு)

அவர்களின் நடவடிக்கைகள்

முன்னிலை: திரு. எஸ். தனராசு, பி.இ.,

திட்ட அனுமதி

நகர் ஊரமைப்புச்சட்டம் 1971 பிரிவு 49-ன் கீழ்

ந.க.எண். 656/2015/உதிசு-2

நாள்: 21.11.2017

தி.அ. எண். 260 "அ,ஆ" /2017

உள்ளாட்சியின் பெயர்: கோயம்புத்தூர் மாநகராட்சி

பொருள் : திட்ட அனுமதி கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம் - கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் - தெலுங்குபாளையம் கிராமம் - க.ச.எண். 493/3பாகம், வார்டு எண்.16, பிளாக் எண்.12, நகர அளவை எண்.36/2 -ல் 1800.00 ச.மீ பரப்பு கொண்ட மனையிடத்திற்கு மனையிட ஒப்புதலும் - அம்மனையில் பிளாக் 'A' மற்றும் 'B' -ல் ஸ்டீல்ட் + நான்கு தளங்களில் முறையே 8+16=24 குடியிருப்புகள் கொண்ட தொகுப்பு குடியிருப்புகள் உபயோக கட்டுமானத்திற்கு கட்டிட / திட்ட அனுமதி வழங்குதல் - தொடர்பாக.

- பார்வை :
1. நகர் ஊரமைப்பு ஆணையர் சென்னை அவர்களின் செயலாணை கடிதம் எண். 10207/2015 பிஏ1 நாள். 27.12.2016
  2. மனுதாரர் M/s.Trisquare Properties (P) Ltd, கோவை அவர்களின் விண்ணப்பம் நாள் 06.02.2015/ 09.04.2015/ 02.02.2016 மற்றும் 07.12.2016
  3. கோயம்புத்தூர் உள்ளூர்திட்டக்குழும தீர்மானம் எண். 35, நாள். 06.05.2015
  4. மனுதாரர் கட்டணம் செலுத்தப்பட்டு பெறப்பட்ட நாள். 07.11.2017

\*\*\*\*\*

உத்தரவு:

கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம் - கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் - தெலுங்குபாளையம் கிராமம்,- க.ச.எண். 493/3பாகம், வார்டு எண்.16, பிளாக் எண்.12, நகர அளவை எண்.36/2-ல் 1800.00 ச.மீ பரப்பு கொண்ட மனையிடத்திற்கு "A" முதல் "M" வரை என எல்லையிட்டு மேற்படி வரைபடத்திற்கு க.வ/ந.ஊ.இ.எண்.220/2016 என எண்ணிட்டு, பார்வை 1-ல் கண்டுள்ள நகர் ஊரமைப்பு ஆணையர் (பொ) சென்னை அவர்களால் திட்ட அனுமதி வழங்க இசைவளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உத்தேச மனையிடத்திற்கு மனை ஒப்புதலும் அம்மனையில் அமையும்

உத்தேசம் விபரம்:  
மனையின் மொத்த பரப்பு : 1800.0 ச.மீ

மனையின் பரப்பளவு 1800.00 ச.மீ.

உத்தேச விவரங்கள்			மனையின் பரப்பளவு 1800.00 ச.மீ.	
BLOCK - 'A'				உபயோகம்
தளங்கள்	FSI AREA	Non-FSI AREA	மொத்த பரப்பு	வாகன நிறுத்தம்
ஸ்டில்ட் தளம்	-	244.04	244.04	வாகன நிறுத்தம்
முதல் தளம்	276.54	-	276.54	2 குடியிருப்புகள்
இரண்டாம்தளம்	276.54	-	276.54	2 குடியிருப்புகள்
மூன்றாம் தளம்	276.54	-	276.54	2 குடியிருப்புகள்
நான்காம் தளம்	276.54	-	276.54	2 குடியிருப்புகள்
Terrace தளம்	-	24.41	24.41	
BLOCK - 'B'				
ஸ்டில்ட் தளம்	-	423.94	423.94	வாகன நிறுத்தம்
முதல் தளம்	451.13	-	451.13	4 குடியிருப்புகள்
இரண்டாம்தளம்	451.13	-	451.13	4 குடியிருப்புகள்
மூன்றாம் தளம்	451.13	-	451.13	4 குடியிருப்புகள்
நான்காம் தளம்	451.13	-	451.13	4 குடியிருப்புகள்
Terrace தளம்	-	56.74	56.74	
மொத்த பரப்பு	2910.6	749.13	3659.8	24 குடியிருப்புகள்

மொத்த குடியிருப்புகள் 24

FSI Area = 2910.68 சமீ

OSR Area = NIL

மேற்கண்ட கட்டுமானத்திற்கு திட்ட அனுமதி எண். 260 "அ,ஆ"/2017 என்ற எண்ணில் 21.11.2017 முதல் 5 (ஐந்து) வருட காலத்திற்கு கீழ்காணும் நிபந்தனைகளுடன் திட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

பார்வை 1-ல் கண்டுள்ள நகர் ஊரமைப்பு ஆணையர் (பொ) அவர்கள் நடவடிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் பொருந்தும்.

#### சிறப்பு நிபந்தனை-1

1. It is responsibility of the builders to ensure safe bearing capacity of the soil and adequacy of the foundations.
2. Planning permission is issued in accordance with the provisions of the Town and Country Planning Act and the rules made there under and does not cover the structural stability aspects including the safety during the construction which are covered under the Building

rules under the local bodies Act. Planning permissions is issued subject to the condition that the applicant/developer and also the architects /licensed surveyors and the structural engineer associated with the development shall ensure the developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.

3. மத்திய மற்றும் மாநில அரசு துறையிடனரிடமிருந்து பெறப்பட்ட தடையின்மைச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
4. The Provisions in the G.O.(Ms) No.17, Housing and urban Development (UD4(3)) Department dated: 05.02.2016 relating to installation and use of solar energy system should be followed.

### சிறப்பு நிபந்தனை

நகர் ஊரமைப்புத் துறை சட்டப்பூர்வமாக தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்த வில்லை. தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம், பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப் படுகிறது.

சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன் மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்புத் துறை பொருத்தமான அமைப்பு அல்ல.

### பொது நிபந்தனைகள்


1. திட்டஅனுமதியானது பிரிவு 49 நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 (சட்டம் 35-1972)-ன் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டதாகும்.
2. பிரிவு 80, நகர் ஊரமைப்பு சட்டம் 1971 (சட்டம் 35-1972)ன்படி எந்த நபராவது இந்த உத்தரவு அல்லது தீர்மானத்தினால் பிரிவு 49 அல்லது 64(1)-ன்கீழ் மறுக்கப்பட்டிருப்பின் உத்தரவு அளிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதத்திற்குள் நகர் ஊரமைப்பு இயக்குநர்/அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்.
3. கோயம்புத்தூர் உள்ளூர்திட்டக்குழும உறுப்பினர் செயலர் திட்டஅனுமதி அளித்த பிறகு  
(i) திட்ட அனுமதி பெற தவறான விவரம் மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலோ  
(ii) சட்டப்படி சரியான வழிமுறைகள் கடைபிடிக்கத் தவறியிருந்தாலோ, உறுப்பினர் செயலர், மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் திட்ட அனுமதியினை மாற்றவோ ரத்து செய்யவோ உரிமையுண்டு.

4. (i) அரசாணை எண்.138 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.10.2002-ன்படி மழைநீர் சேகரிப்பு குழிகள் வரைபடத்தில் காட்டியுள்ளவாறு அமைக்கப்பட வேண்டும்.  
(ii) குளியல் அறை மற்றும் Wash Basin கழிவுநீர் சுத்திகரித்து கழிப்பறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.
5. சூரிய வெப்ப கட்டமைப்பு (Solar Water Heating System) அமைக்கப்பட வேண்டும்.
6. மனையில் கட்டிடம் கட்டும்போது Fly Ash Bricks & Materials கண்டிப்பாக பயன்படுத்தப்பட வேண்டும்.
7. (i) வரைபடத்தில் காட்டியுள்ளவாறு பக்கத்திறவிடங்கள் அதன்படியே நிலைநிறுத்தப்படவேண்டும்.  
(ii) மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவைகளுக்கு கொசுத் தடுப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்  
(iii) உத்தேசம் குறித்து கழிவு நீர் வெளியேற்றுதல் தொடர்பாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய சட்டம் பிரிவு 25 (Water Act) -ன்படி வாரிய இணக்கம் (Consent) பெறப்படவேண்டும்.
8. அரசாணை எண்.341 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 3.11.2004-ன்படி கட்டிடத்தில் U Trap in the septic tank design அமைக்கப்பட வேண்டும்.
9. கட்டிடத்தில் மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்கள் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
10. மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவைகளுக்கு கொசுத்தடுப்பு சாதனம் பொருத்தப்படவேண்டும்.
11. உத்தேச கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தனியார் வாகனங்கள் மூலம் வெளியேற்றவும் நிறுவனம் மற்றும் பொறுப்பாளர் குடியிருப்புக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதிகள் ஆகியவற்றை மனுதாரர் தம்சொந்த செலவில் செய்துதர வேண்டும்.
12. உத்தேச கட்டுமானத்தில் விதிப்படி தேவையான அளவிற்கு தீத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.
13. திட்ட அனுமதி வழங்கப்பட்ட வரைபடத்தின் நகலினை மனையிடத்தின் முன்புறத்தில் எந்நேரமும் பார்க்கத்தக்க வகையில் Lamination செய்து காட்சிக்கு (Display) வைக்கப்பட வேண்டும்.
14. The Applicant / developer and also the architects / Licensed Surveyors and the structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
15. வரைபடத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளவாறு வாகனம் நிறுத்துமிடம் அந்த பயனுக்காகவே பயன்படுத்தப்படவேண்டும்.
16. கட்டிடம் கட்டப்படும் போது அரசு அங்கீகாரம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் ஓயரிங் செய்யப்பட வேண்டும்.

17. கோயம்புத்தூர் பகுதியானது Seismic Zone - III ஆக வரையறுக்கப்பட்ட பகுதியில் அமைவதால் கட்டிடத்தில் நில அதிர்வை தாங்கும் முறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
18. வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மற்றும் பயன்பாட்டுக்கு மாறாகவும் கூடுதலாகவும் மனையிடத்தில் அபிவிருத்தி செய்து கட்டிடம் கட்டப்பட்டு, அக்கட்டிடத்திற்கு/வரிவிதிக்கப்படின், அத்தகைய மீறல்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சியே (கோயம்புத்தூர் மாநகராட்சி உட்பட) பொறுப்பாகும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
19. கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ளாட்சி சட்டத்தின்படி வரிவிதிக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மற்றும் பயன்பாட்டுக்கு மாறாகவும், கூடுதலாகவும் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு இவ்வலுவலகத்தால் வழங்கப்பட்ட அதிகார பகிர்வின்படி நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 56 மற்றும் 57 ன்படி நடவடிக்கை ஏதுவாக எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

### சிறப்பு நிபந்தனை-3

1. கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில், பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பலகையில், வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, தளப்பரப்பு விகிதம் (FSI), திறவிடங்கள் (Setback) வாகன நிறுத்தம் மற்றும் பல நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
  2. The Provisions in the G.O.(Ms). No. 17, H & UD (UD 4(3), Department, dated 05.02.2016, relating to installation and use of Solar energy system, should be followed.
- திட்ட அனுமதி செயலாணை கடிதத்தினை விண்ணப்பதாரருக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- மனுதாரர் தேவையான உரிமங்களை மற்ற விதிகளின்கீழ் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

  
 உறுப்பினர் செயலா (பொறுப்பு)  
 கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம்,  
 கோயம்புத்தூர் - 12.  
 27/11/17

### இணைப்பு

முத்திரையிட்ட வரைபடம் -2

### பெறுநர்

ஆணையாளர்,  
 கோயம்புத்தூர் மாநகராட்சி,  
 கோயம்புத்தூர்.

நகல் மனுதாரர் (உள்ளாட்சி வழியாக)

M/s.Trisquare Properties (P) Ltd,  
 18/20, Sundaram Brother's Layout,  
 Trichy Road, Coimbatore - 641045.